3. தகவல் கோரல்

(அ) ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களைத் தடை செய்ய நடவடிக்கை மற்றும் சட்டம் இயற்றுதல்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்.*

***திரு. எடப்பாடி K. பழனிசாமி:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து அரசினுடைய கவனத்திற்கு ஒன்றைக் கொண்டு வருகிறேன். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தினை அறிமுகப்படுத்தி, தற்கால இளைஞர்களை ஒரு நாசக்காரக் கூட்டம் சீரழித்து வருகின்றது என்றும், இதுபோன்ற சைபர் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன என்றும், இந்த ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தின்மூலம் தமிழகத்தில் இளைஞர்கள் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இலட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றார்கள் என்றும், பண இழப்பைத் தாங்க முடியாத சிலர் தற்கொலை செய்துகொள்கின்றார்கள் என்றும் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். மேலும், மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து, 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓர் அவசரச் சட்டத்தினைப் பிறப்பித்து, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் உடனடியாகத் தடை செய்யப்பட்டது. அம்மா அவர்களது அரசு இயற்றிய இச்சட்டத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை, 2020 ஆம் ஆண்டு தனது பாராட்டைத் தெரிவித்தது.*

முற்பகல் 11–20

ஆனால், இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெரிய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, பிரபல மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடியது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில், சென்ற ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றதால், இந்த வழக்கு ஜூன் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இந்த ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தில் 3–8–2021 அன்று வழக்கு நடைபெற்றது. அன்றையதினம் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட

விளையாட்டுகளுக்கு எதிராக அம்மாவின் அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை இரத்து செய்தது. ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தலாம் என்று தீர்ப்பு வந்த ஒருமணி நேரத்தில், சூதாட்ட நிறுவனங்கள் பெரும்பான்மையான தமிழக மக்களின் கைபேசிக்கு, 'நீங்கள் ஆன்லைன் ரம்மி விளையாட இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம்; உங்கள் கணக்கில் நாங்கள் 5,500 ரூபாய் இலவசமாகத் தருகிறோம்; அதை வைத்து, விளையாட்டைத் தொடங்கலாம்' என்று ஆசை காட்டி, குறுஞ்செய்தி அனுப்பி, மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடும் ஆசையைத் தூண்டினர். இதைத் தடுப்பதற்காக இந்த அரசு உடனடியாக புதிய சட்டம் கொண்டுவரும் வரை, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, இடைக்காலத் தடை பெற வேண்டுமென்று இந்த அரசை வற்புறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 4–8–2021 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் அவர்கள், சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து உடனடியாக புதிய சட்டம் இயற்றப்படும் என்று கடந்த ஆண்டு எங்கள் அறிக்கைக்கு பதில் அளித்தார்கள். அதன்பிறகு, 2021 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர், 2022 ஆம் ஆண்டு ஆளுநர் உரை மீதான விவாதம் ஆகியவை நடந்து முடிந்துவிட்டன. தற்போது, 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இதுவரை ஆன்லைன் ரம்மி விளையாட்டு தமிழகத்தில் நடத்தக்கூடாது என்ற வகையில், எந்தப் புதிய சட்டமும் இயற்றப்படவில்லை.

சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் தீர்ப்பு வந்த நிலையில், இந்த அரசால் உச்ச நீதிமன்றத்தில் 8–11–2021 அன்றுதான் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன; 14–2–2022 அன்று நம்பர் ஆனது. 100 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த வழக்கை நடத்துவதற்கு இந்த அரசு எந்தவித முயற்சியும் எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது. தமிழ்நாட்டில் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளினால் தங்களது பணத்தையும், வாழ்வையும் இழந்து, மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் தவறான செயலில் ஈடுபடுகின்றனர் என்றும், ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்றும் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. உதாரணமாக, சென்னை

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர் பணம் திருடு போய்விட்டதாக போலி நாடகம் ஆடியதையும், விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த திரு. பச்சையப்பன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த திரு. சஞ்சய், வாணியம்பாடியைச் சார்ந்த திரு. ஆனந்தன் போன்ற ஒரு சிலர் தற்கொலை செய்துகொண்டனர் என்பதும் இங்குள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: சுருக்கமாகச் சொல்லுங்கள்.

திரு. எடப்பாடி K. பழனிசாமி: எனவே, மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில், மூத்த சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து--அப்பாவி இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி போன்ற பணம் வைத்து மெய்நிகர் (virtual mode) அல்லது cyber space முறையில் நடத்தப்படும் விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து நிற்கிறார்கள். ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய சூழ்நிலையில் உள்ளார்கள்.--இவர்களைக் காக்கத் தேவையான சட்டத்தினைக் காலம்தாழ்த்தாமல் உடனடியாக இயற்ற வேண்டுமென்று இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. எஸ். ரகுபதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள் தடைசெய்யப்பட வேண்டுமென்பதிலே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மாறுபட்ட கருத்து எதுவும் கிடையாது. (மேசையைத் தட்டும் ஒலி) ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள், இன்று பல ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கையிலே விளையாட்டாக விளையாடுவதை அவர் நன்றாக உணர்ந்தவர், அறிந்தவர். அதனால், பல வீடுகளிலே பல ஏழையெளிய மக்கள் தங்களது பொருளாதாரத்தை இழந்து வாடுகின்ற சூழ்நிலையையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நன்கு அறிந்தவர்கள்.

இந்தச் சட்டம் உங்கள் ஆட்சியிலே அவசரமாகக் கொண்டு வரப்பட்டது. அதற்கு சென்னை உயர் நீதிமன்றத்திலே வழக்குத் தொடுத்தபோது, அதற்கு பதிலுரையிலே, "எதற்காகக் கொண்டுவரப்பட்டது" என்ற நோக்கம், குறிப்புகளை முறையாகக்

2022 மார்ச் 22] [திரு. எஸ். ரகுபதி]

குறிப்பிடாத காரணத்தாலே, சென்னை உயர் நீதிமன்றம், "நீங்கள் புதிய சட்டத்தை இயற்றிக்கொள்ளலாம்; எனவே, இந்த வழக்கை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்' என்று தள்ளுபடி செய்தது. ஆனால், இதுகுறித்து அரசு வழக்கறிஞர்களை ஆலோசித்தபோது, மிகவும் strong *ஆக அப்பீல் மனுவை, பதிலினை தாக்கல் செய்தால், இந்தச் சட்டத்திலேயே நாம் இதற்குத் தடை வாங்கிவிடலாம் என்கிற கருத்தைத் தெரிவித்துள்ளார்கள். நீங்கள் கொண்டு வந்த சட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் நிலைநிறுத்துவதற்காகத்தான் நாங்கள் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.*

முற்பகல் 11–25

எனவே, ஏழைகளுடைய வாழ்க்கையிலே விளையாடுகிற ஆன்லைன் ரம்மி சூதாட்டம் போன்ற விளையாட்டுகள் எந்தக் காலத்திலும் கூடாது. இன்றைக்கு நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களைக் கொண்டே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய அரசு உரிய நடவடிக்கைகளை இதுசம்பந்தமாக எடுத்து, ஏழையெளிய மக்களைக் காப்பாற்றுகிற பணியைச் செய்து கொண்டிருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி) ஆனால், இந்தச் சட்டம் நிச்சயமாகக் கொண்டுவரப்பட வேண்டிய ஒரு சட்டம். இது இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலே இருக்கிற காரணத்தினாலே இதற்குமேல் அதற்குள் சென்று நாங்கள் விவாதிக்க விரும்பவில்லை. நிச்சயமாக உச்ச நீதிமன்றத்திலே நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையோடு நாம் எல்லோரும் இருப்போம்.

(ஆ) ஈரோடு மாவட்டம், பண்ணாரி–திம்பம் சாலையில் வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குதல்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், சுருக்கமாகப் பேசுங்கள்.*

***திரு. கே.ஏ. செங்கோட்டையன்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வணக்கம். ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதியில் விளையும் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் அறுவடை செய்யப்பட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மலர்கள் அறுவடை செய்யப்பட்டு,*